

அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை: 04/2019

எனது இலக்கம்: MPA/IAD/ADM/GA02/TWH/19
அரசாங்க நிர்வாக மற்றும்
அனர்த்த முகாமைத்துவ அமைச்சு
சுந்திர சதுக்கம்
கொழும்பு 07.

2019.02.22

அமைச்சுக்களின் செயலாளர்கள்
மாகாணங்களின் பிரதம செயலாளர்கள்
திணைக்களத் தலைவர்கள்
அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட சபைகளின் தவிசாளர்கள்

திரிபிடகத்தை உலக மரபுரிமையாகப் பிரகடனப்படுத்துதல்
(ஸ்ரீ திரிபிடகத்தை கௌரவித்தல் வாரம் 2019.03.16 முதல் 2019.03.23 வரை)

மேற்படி விடயம் தொடர்பில் சனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட PS/PMD/C/06/2019 ஆம் இலக்க 2019.02.05 ஆந் திகதி சுற்றறிக்கை தொடர்பில் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றேன்.

02. சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரையில் இலங்கை பிக்குமார் பரம்பரையின் உன்னத பங்களிப்புடன் பாதுகாத்து அரசர்களின் குறைவிலா அனுசரணையுடன் பாதுகாக்கப்பட்டு வந்த தூய தேரவாத பௌத்த தர்மத்தை உலக மக்கள் அனைவருக்காவும் எதிர் காலச் சந்ததியினருக்காவும் சரியான முறையில் பாதுகாப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மகா சங்கத்தினரின் ஆலோசனைகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் இணங்க தேரவாத திரிபிடகம், 2019.01.05 ஆந் திகதி அதிமேதகு சனாதிபதி அவர்களால் ஒரு தேசிய மரபுரிமையாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

03. அதன் விரிவாக்கமாக, மகா சங்கத்தினரின் ஆலோசனைகளுக்கு இணங்க, தேரவாத பௌத்த தர்மத்தின் கேந்திர நிலையமாக இருக்கின்ற இலங்கையின் முதன்மையான பொறுப்பைப் பிரதிபலிக்கும் வகையில், தேரவாத திரிபிடகத்தை உலக மரபுரிமையாகப் பிரகடனப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் 2019.01.13 ஆந் திகதி அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

04. அதற்கிணங்க, 2019.03.23 ஆந் திகதி இலங்கையின் நிகாயாக்களின் நாயக்க தேரர்களின் தலைமையில், ஏனைய தேரர்களின் பங்கேற்புடனும் தேரவாத பௌத்த தர்மத்தைப் பின்பற்றும் உலகின் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளையும் கொண்டதாக, அந்த முன்மொழிவை அனைத்து தேரவாத பௌத்த நாடுகளினதும் கூட்டுப் பிரேரணையாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் மகமழுவையில் சமர்ப்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

05. அதற்கிணங்க, இந்த தேசிய பணியை வெற்றிகரமான மேற்கொள்வதற்காக அதன் அங்குரார்ப்பண நடவடிக்கையை முன்னிட்டு 2019.03.16 ஆந் திகதி முதல் 2019.03.23 ஆந் திகதி வரையான காலத்தில் “ஸ்ரீ திரிபிடகத்தை கௌரவிக்கும் வாரம்” ஆகப் பிரகடனப்படித்தப்பட்டுள்ளது.

06. ஸ்ரீ திரிபிடகத்தை கௌரவித்தல் வாரத்திற்கான நிகழ்ச்சிரல் கீழே தரப்பட்டுள்ளது.

2019.03.16 - ஆந் திகதி நாடளாவிய அட்சயபாத்திர தான நிகழ்ச்சி

2019.03.17 - ஆந் திகதி நாடளாவிய தர்மப் பாடசாலை நிகழ்ச்சி

2019.03.18 - நாடளாவிய மட்டத்தில் பாடசாலைகளையும் பிரிவேனாக்களையும் அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சி

2019.03.19 - அரச சார்பற்ற துறை நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சி

2019.03.20 - போயா தினத்தில் விகாரைகளை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சி

2019.03.21 - தேரவாத திரிபிடகம் தொடர்பான அறிஞர் மாநாடு மற்றும் அறிவு நூலொன்றைச் சமர்ப்பித்தல்

2019.03.22 - அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சி

2019.03.23 - கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் மகமமுவையில் பிரதான தேசிய நிகழ்ச்சி

07. மேற்குறித்த வாரத்தினுள் உங்கள் நிறுவனத்திலும் அனைத்து துணை நிறுவனங்களிலும் பின்வரும் நிகழ்ச்சிகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிவுடன் அறியத் தருகின்றேன்.

- I. ஸ்ரீ திரிபிடகத்தை கௌரவிப்பதற்கான வாரம் நடைபெறும் காலப்பகுதியில் அனைத்து நிறுவனங்களும் பௌத்த கொடிகள் மூலம் அலங்கரித்தல்.
- II. அரச துறைக்குரிய 2019.03.22 ஆந் திகதி பௌத்த சமய நிகழ்ச்சிகளை நடாத்துதல்.
- III. தர்மப் போதனையொன்றை நடாத்துதல்.

08. திரிபிடகத்தை உலக மரபுரிமையாகப் பிரகடனப்படுத்தும் தேசிய நிகழ்ச்சியைச் சிறப்பாக நடாத்துதலுக்காக மேற்குறித்த அனைத்து விடயங்களையும் உங்கள் அமைச்சில்/திணைக்களத்தில்/ நிறுவனத்தில் நடைமுறைப்படுத்துவது உங்கள் பொறுப்பாகும் என்பதை அறியத் தர விரும்புகின்றேன்.

ஒப்பம்./ ஜே.ஜே. ரத்னசிரி
செயலாளர்
அரசாங்க நிர்வாக மற்றும்
அனர்த்த முகாமைத்துவ அமைச்சு

பிரதி: 01 சனாதிபதியின் செயலாளர், சனாதிபதி செயலகம் - PS/PMD/C/06/2019 என்ற உமது இலக்கத்தையும் 2019.02.25 ஆந் திகதியையும் கொண்ட சுற்றறிக்கைக்கு இணங்க, தகவலுக்காக